

சோஷன் ராஜாவது இங்களை மின் படி வெள்ளி,
 சாம்மகளை இங்கு கூடுதல் அனுப்புகிறேன்,
 அவன்மீத் சொல்லி, சோஷனை வெட்டி
 எரித்து விட்டு வந்து விடுவதே கேள்வி;
 'அடே, சாம்மகர்! சோஷனிடமிருந்து ஒருசில
 கூட்டுவில்லை என்று அதன் வந்திருக்காம்,
 அன்றை வொடுக்குக்கின்ற கூட்டா விட்டால்,
 50. குபாஸ் அபராதி மூம், பீஞ்சுமத்து கடல்
 காலை துண்டனை விதியிப்பதிர்க் கொல்லி
 விட்டாற்றும்; புதுக்கயால், அண்ணளை
 கிரபோது சோஷனுக்கு குச்சிக்கர கொ
 ண்டு சோஷு தேஜசம் போக்குவரத் தீவிடு
 டன் நீயும் கூடவப்போ! சோஷன், ஏன்?
 குண்று வருவதே மாது குச்சிக்கர சொல்க்கி
 வில்லை என்று கேட்டால், ஏங்குகூக்கு
 கீழியாது, நின்குமூட்டும் அதன் விட வில்லை
 என்று, நி, சொல். அண்ணன் பயந்து கூன்.
 நுட் பெசு மாண்டார், அதிலும், சோஷன்
 ராஜாவது பிரிவபெட்டிலூல், சீரே வெட்ட
 டாக் வெட்டி எழுந்து விட்டு அண்ண
 கூன் மத்தியானத்துக்குக்குள் கிழகு
 கூட்டு வந்து விட்டு வென்டும், ஜாக்
 கிரதீ! சுரி! நீ, போஸ் நிலாவை கொண்டு,
 வந்து வாசுவில் நிலச்சுது, என்றார்.

சாம்புகள் உடனே சென்று நிலாவை ஏதான்டு
வந்து நிறுத்தி விடன்.

சீ.சாம்.சுரி, அண்ணூல்/பழப்படங்கள், துயிர்க்கலையம்,
இழுப்பின்சீம தினசீ திரண்டையும் நிலாவின்
மேல் வைச்சுது க்க கொள்ளுவது, சாம்புகள்
சீங்கவள்ளதினை எடுத்துக் கொண்டு இவ்
கள் மின்னால் வந்து கோட்கும், சீங்கங்கள் ஒன்
செல்லுவது, ஓன்றும், பெரியன் னாசாம்
நிலாவின் மேல் கௌண்டு. சாம்புகளும்,
வள்ளதினை எடுத்து சீங்கில் வைச்சுது க்க
கொண்டு பூறப்பட்டான்.) 187

பாட6)

188 (“ ஏன்னுமே என்சாம் நிலாவில்
எடுத்துமத்துரை என்சாம் பெரன் சீங்கங்கை
சீங்ந்துமே என்சாம் நிலாவில்
சீங்கச்சுமசு சூரி என்சாம் ரணசீங்கங்கை
பொன்று வள என்னுமிரா நாடு விட்டு
கோடு கோடு என்சாம் வஞ்சிக்குமே ”

கோடுகோடு பிரக்கில் வந்து, நிலாவையுக்கூட
டுக்குள், ஜிடு, ஜிடு வென்று போட்டு வைக்கும்;
கோடுகோடு பயந்து நடுங்கியது. நிர்ச்
சீங்கும் பங்காள்கள் காங்கில் கீழட்டு, வெள்ளே
ஞீஷு வந்து பார்த்து விட்டுப் போய்,

~~நீ~~. அங்கிடம் சென்று/அரசே/வாய் பேசாது,
அருமன், பொய்வன்குள் வருகிறோன்!

சின்னவனாந் காணவில் வீட்டே/அவன்குள்
எங்கள் குழந்தைகளில் மனப்புக்கும் செய்து,
எங்களையும் அழித்து, ராச்சை வீட்டு
தூருஞ்சி வீட்டுள்ள, சின்டாளனே!

அரன்! அப்பா/குவன்டார் குளே/ பெரியவன் வருந்தால்
ரான் ன்/ அவனா பிழித்து வைச் சூக்கென்கள்
டால் சின்னவன் ஆடுளே வருகிறான்,
நின்கள் ரான்குவலைப்படுகிறீர் குள். (இங்கு
அப்படியிருக்கும் போது) பெரியன்னசூரம்
அரண்மீனா குன் வருந்து ஸிலாவை வீட்டு
விழங்கிறூர். அதுஞ்சுள், சாம் புதுவூம்
வர்து சூரந்திரன்.

பேசாம்! அதே, சாம்முகை! ஸிலாவை பிழித்து கட்டி
வீட்டு, நீ/திங்கி, இஞ்சான் போய் சூக்கி
வைய செலுத்தி வீட்டு வருகிறேன்।
கௌரி, சௌல்லி வீட்டு அரண்மீன்குள்
குள் சென்று, சூக்கிவரக்களே அங்கின்
பாதுக்கில் வைச் சூ நுமல்குகார்யம்
செய்கிறார்.

பாடு

"⁽³⁾ அட்டம் நூல்லோ பண்யுது⁽³⁾ ரெ ராஜகுக்கு
பிள்ளட்டமை செய்யு⁽³⁾ ரெ.

⁽³⁾ பாசும் நூல்லோ பண்யு⁽³⁾ ரெ அரசுக்கு
பண்ண விடை கூன் செய்யு⁽³⁾ ரெ."

வெளியண்ண சீர்மி, ~~ஒ~~ அரசர் பாதுகூலில்
குத்தினர் யை வைச்சு கும்பிடம் போது,
சுத்திகார சேநாதன், சீர்மி யை ஏன்றென்றும்
கேட்க வில்லை, கீழெடுத்தும் பார்க்கு
வில்லை. சிர்து நெறும் சொன்றுபின், சேநாதன்
என் கிழமரந்து, வெளியண்ண சீர்மி யைப்
பார்க்கு/ ஏன்றுகேன்று வருவேமாக கூஞ்
க்கினர் செலுத்துவில்லை? என்று, கேட்டால்
வீசாம். 'அரசே! குத்தினர் செலுத்து வ சென்
பது, எவ்வகூக்கு தெரியாது! சீர்மி த
ாட, அதன் விட வில்லை, அன்று, அதன்
வர்த்து தும் ரிகாண்டு வர்த்தேன்.'

அரசர். 'ஏப்பா/ புங்கள்கள் பிற்பிரவும், மான்பாக்கம் செய்து, நூட்டை விட ந
டுக்கத்து தெரியும், குத்தினர் செலுத்து
தெரியாது? அப்படித்துானே? 'என்று,
பலவாறு கண்டத்துரிசுரிசுரிசுரிசுரி, பிரதர் பிரதர்,

~~188.~~ 'அடை, சேவகா/கிலைனப் பியத்து குச் செகா~~கூடு~~
போய், சீசல்லற்குக் காட்டாள்கையில் பொட்டு
கிடுவை சொத்தி அடைத்து விடங்கள்/காட்டின்
டுக்கும், வண்டுக்கும் நிலை சூப்பிட்டும்'
ராண்டுர். இட்டென், சேவகர் வர்த்து, சியர்
யண்ண சூழ்மையை பியத்து கு ஏதுக்குத்து கூகா
கண்டு போய், சீசல்லற்குக் காட்டாள்கையில்
பொட்டு சீல்வைச் சூர் கள்.

வாய்பேசாத்திருமர் மனச சூம் புன்னியர்
பெரியண்ண சூம்—) 188

189 பாடஞ்சு

"சூம் நூல்லோ ஏன் சூமி பாகுகிறானே
திர்ச்சிரைமே ராஜை துரை வெடுக்கானே.

படைத்துச் சூல்லோ படைத்து பிரமாவே
பாட்டுநன் பாட்டுநன் தீதுய்வுகும்

பாகுதும் நூல்லோ பாகுதும் குத்துச் சூரைவு
நூன் திர்ச்சி விதிக்கு சூம்

பீட்டானேன் அஸ்கு பீட்டானேன்."

'அக்லான்டு கூடாடு, பிரமான்டு நூய்கா!

சுங்குத் தங்காரா/வை குந்து வாசுகா!

பீட்டுப் பாந்துவர! அதைத் தங்கீகா!

பால்மீல ஜோக்யா/பாமகுரு துன்னை!

நூன் செத்துக்கால், நூடெல்லாம் எழும்பு

பீட்கெடாது, மாயவர!

வெ.சாம். பாட்டு»

“நான் சேரங்களோ சேரப்பிற்குதுவனா
சிசல்வதுத் தை நான்குத்தைன்
கீழ்த்துறும்போ பத்திரின்கு
மாணியிடநு அங்கு மாணியிடநு
நான் கடக்கார்ந்து மாயவா
பார்த்திலோயே அங்கு பார்த்திலோயே
தேநாலும்போ சூர்யகாலே குஞ்சு
மாணியிடநு அங்குமாணியிடநு
நான் தூரார்ந்து மாயவா
பார்த்திலூயே நான் பார்த்திலூயே
அதுக்கும் நிலலோ ஏன் சாம்
நெறி கள் செய்சேன் கிண்குறைநன்
செய்சேன்

அங்கீர்க்கும் நாட்டுலே
தீமைசெய்சேன் நான் தீமை செய்சேன்!!

‘மாயவா! நான் கிழ்கு சூவது பாவதி
யாலுக்கு தெரிந்துவரும்—

பாட்டு»

“எனக்கு கல்லுநூல்லோ கல்லுக்கு குருமாதி
எனக்கு நணக்காக பத்திரினி செய்வாகன
அநியிரும்காகத்துக்கு கிண்காகச்சுக்கு
அண்ணாரனம் முனிஞ்சீ விகாக ப்பாலே
அங்கு தொகுப்பாலே!!

பெ.கா.!

என்பாலம் ஒதுக்கிய பரமநிதி, சுன்னுதி!

ஏதோதுப்பார்சேதி/எம்.பெருமான், மாயவளை

பரம்சுராமா/பூபாலகா/பண்டிபதி, மாதா!

என்னை கிந்துக் காத்துக்கு ஏனாக்குவிட்டாலே?

என்று, பெரியண்ண சாம் மாயவளை நினை

சீது அஞ்சும்போது, மாயவளர்பார்த்துது

அதை/தத்துக்கார சோதன், பெரியண்ணை

சாமிய செல்லுக்காமாளிகையில்

போடு அடைஞ்சு விட்டால், சுங்கா

நன்! கதுண்டு காலும், வண்டு காலும் சூறவி

டாக்கும் போல் கிருக்கிறது! மாம்,

இடனே பொய் காப்பாற்ற வேண்டும்!

என்று, கருத வாதன மேறி முழப்பட்டார்)

189

பாட்டு

"கடுன் மேல் என்சாம் சீனிவைஞ்சு.

மையமா என்சாம் பறக்குக்கொளோ.

ஒதுக்கேசும் என்சாம் ஒசுப்பல்லோ

பரம்சுராமன் என்சாம் வாக்குக்கொளோ."

மாயவளர் ஒதுக்கேசும் வந்து டி.போல்

வடிவம் கொண்டு, பெரியண்ண சூறவியை பீட்டி

கிடுக்கும் செல்வரிக்காமாளிகையில் போல்

விட்டிக்கூல் பீட்டின்ட. அப்போது, குஞ்சு

காலும், வண்டு காலும் பெரியண்ண சாமியை சூறு

கிட, கீழே கிடங்கிவந்து கொண்டிருந்துது.

நூண்டுதலே, வண்டு கூடும் வட்டவளதி மாயவர்
பார்த்து, விழுஞ்சிய வீசி அவைகளை அவ்
படியே சூவரில் ஒட்டும்படி செய்து விட்டார்.

இாகு, மாயவர் எவ்வியன்னை தொழியை நோக்கி,
‘பொன்னய்யா/நான், கிருக்கிறேன் பயப் பட
வேண்டாம்/இனக்கு, எந்து அப்பதித்தும்
வராது. நான் பார்த்துக் கொள்கிறேன்/நி, நன்
ஏது பகுதித்தாய்க்கு’ என்று, சொல்லிவிட்டு,
மாயவர் பால்க்கடல் சென்றார்.

(கோட்டேசங்களில் கிரப்பியிடுக்கும் போது
பொன்னியை நூட்டால், என்ன நடக்குகிறது
என்றால்.

பாடு

“நீது அண்ணியார்ச்சனை பத்தினிக்கு
அசைய்து விவரம்துமை பரவுத்திக்கு
போது வெள்ளிரதும் பத்தினிக்கு
குவைய்து விவரம்துமை மாவத்திக்கு
அண்ணியார்ச்சனை எதுமாட்டிலிலே பரவுத்தியா
அயர்த்து நித்தினர் செய்யுத்தின பத்தினியா”

அண்ணடுத்து குவைக் பரவுத்தியா ஜிடுவின்சி
கூலியில் அயர்த்து நித்தினர் செய்யும்
போது.

நீஞ்சுவரும் போது பரவசியா நல்வகையை கண்டு
சொன்னாள், அப்போது அண்ணார்க்கே கேடு
வரும் போது கூட கணவு கண் டெக்டின்தாள்.
பரவசியா சீடீரண்டு குருவின்று தூரியை
வீட்டு தூள்ளி விடுத்து, 'அழகுப்பி/சிக்கிம்
போய், சின்னன்னை சாம்யை கூப்பிடு' என்றாள்.
குப்பிடுத்தே பக்கை வீளியாடும் பண்ணத்துக்கு
சாம்யக்கு சொன்று சின்னன்னை சாம்யை
பார்த்து, 'அநாலே! பரவசியா, அழகு⁽³⁾க்காகர்,
சூங்களாகி கூப்பிடுகிறார் தன்' என்ற தும்,
சின்னன்னை சாம்' பூக்கர்டன்று கோபத்துடன்
ஏழ்குக்கும் போது, 12.விலைக்கு காலும்,
பட்டிர்கள்று கத்திரித்து விட்டது.

பாட்டு

"எட்டாயே என்னுத்தா தூண் டீ⁽³⁾க்கரே.

திலை திலை குமா சுங்கர்.

தூண்புத்தாந்தாக் குத்துக் கு⁽³⁾கரே.

தெறிய சுகள் என்சாம் உள்ளமட்டம்."

சின்னன்னை சாம், பரவசியா அருகில் வந்து

நின்று, 'டன், சூங்கமே! அழகுதூய்டென்றார்.

பரவசி! அண்ணூ! நான் மட்டைய பெரியன்னை ஏங்கே?

ஒன்று-

பாடு 6

~~சின்ன, ஆண்ணூ!~~

"பயியன்ன சாமி என்கே

ஆண்ணூ சாமி பெயங்கே.

வாய் பேசாது துறுமளவுகே

ஆண்ணூ துறுமளவுகே,

சேரந்தலோ சேவிய சிறந்துவரை

ஆய்கு விறந்துவரை.] 190

191 (சீலவத்தை பூதியிலே

நாம் கூந்தேநாம் அய்கு நீாமிகுந்தங்கும்"

அண்ணூ! சீலகால சோழனி, நம், அண்ணூ மீன் சீலவந்தகாமான்கையில் போடு சீலை வைத்து விட்டான், நின் நூர்மகுண்டு குறைம், வண்டு குறைம், அண்ணூ மீன் சாப்பிட்டுக் கொண்டுகூக்கும், சீக்கிரம் நிறுத்து போய் நீப்பாற்றுங்கள், அண்ணூ!

சீகாம்! யன்துவ கூமே! சாம் புகன், அண்ணூஞ் போட்டினே! அவனுக்கு, தினெல்லாம் தெரியாதா?

பரவதி! அண்ணூ! அவனுக்கு தெரியாது, அவன், அண்ணன் அரண்மனை பேன் வாச ஸிலை யே நிறுத்து விட்டு போய் விட்டார்; அவன், அப்படியே நின்று கொண்டுகூக்கி விடுவான்)

சூ.சாமி! பூகா/அப்படியா/ அடே, சேவகா!
 தொண்டு, வரடார் என், நிலாவை, என்று
 சூம் ஸ்ரீ கஞ்ஜீய டெட்டுத் து திடைவில்
 சௌகாத்து தொண்டு வந்து, நிலாவில்
 ஏற்றுர்.

பாடு

ஏழ்ணுலே என்சாம் நிலாவில்
 டெட்டுச்சுக்கார் என்சாம் மென்சுவுக்கை,
 சூங்கும்ணுலே என்சாம் நிலாவில்
 சூங்க்சுக்கார் என்சாம் ரண்சுவுக்கை,
 வலது காலி என்சாம் சிமையும்
 யவுக்குந்தும் நிலாவும் பாய்து பார்.
 சிட்டு காலி என்சாம் சிமையும்
 புலோகம் நிலாவும் பழக்குதுபார்.

சின்னன்னை சூம் நிலாவில் போறுவேகம்,
 தேவுலோகம், புலோக மெல்லம் அப்படியே
 நடுங்கியது, சின்னன்னை சூம் சோஷு சீசம்
 அஞ்சில் வஞ்சும் போது, பங்காள்கள் வந்து
 டெட்டுப்பார்க்குது ஏட்டு, தெழுக்குத்துச்சீ
 கோக்கி ஸ்ரீட்டம் பிழ்சு சூர்க்கள். சூம் வஞ்சுவ
 கூது சோஷுன் தெழுந்து, சின்னாவுக்கிறுங்கள்.
 என்று, அடே, சேவகா! ஸ்ரீ நங்கள்,

பெரியவன் இயிருந்து கிடைத்தால், சீக்கிளம்
போய் கூட முவாகுங்கள்; சின்னவன் வர்த்தால்
பெரியவன் கிடைத் தில்லா ஏட்டால், ஸிம்பிள
கொன்று விடுவானே/ என்று சோஷன்
நடநட்கிடுன். சேவகர், பீடிப்போய் சீல்
வர்க்கா மாண்பதயில் போய் பார்க்கும் மோது,
பெரியண்ண சூழ பஞ்சனையெழுத்துயில்
பஞ்சது மன்றங்க தூங்கி கொண்டுகொள்.
சேவகர் 'பெரியராஜா ஹே/ எங்கள் அரசர், இங்களை
கூட முவரத் தெரிந்து' என்று தும்,
பெரியண்ண சூழ இடனே ஏழுந்து,
கொழுமண்டபம் வந்து சேர்ந்தார்.
சோஷன், பெரியண்ண சூழ்க்கு பாசனம்
போட்டு சீமாச் செய்து, 'பெரிய ராஜாஹே!
நான் சீசிதி பிழையை சூந்தகள் மன்றிக்கை
வேண்டும்; சின்னராஜாக்குங்களை காண்டில்லை
என்று வருகிறீர்ந்து. அவருக்கு இண்மை
கிருந்தால்/ என்னை, பீடே வெட்டாக வேட
முாந்து விடுவார்; பீந்தயால், சூந்தகள்
என்னை மன்றிக்கை, அவர்டாசு நடந்துள்ள
சீகாலி வீடாகிர்கள்! அவர் கேட்டால்,

தூம்பி! சோடு நால்தன், எனக்கு சுவ்வு கிடிட்டும்
வைத்து, சூவ்வும் சீலி போட்டு, 18.அவினேகம்,
செய்துர்த்து என்று சொல்லி விடவுகள்! என்று,

192 / இடனே சோஷன் பிபரியண்ண குரும் குத்துங்க
கீர்மீம் வைத்து, குங்கம் நீசு வேற்று, அருமை,
குருமை, 58 லிங்க புதையும் குத்து
பயங்கு எந்தும் நின்று விகிடன்டிருந்தார்.

குண்ணன்னை சூாம் அரண்முலை டீன் வட்டந்து
நிலாவிலிருந்து குதித்து, சூாம்முகளைப் பார்த்து
‘அடே, பண்யா! டீக்கட்டா, அண்ணனே?

சுத்திகளை சேர்ந்து, அண்ணனை செல்லாத்
நாடாள்கையில் வோட்டு அடைக் கு
விட்டாலும், நீர்ஜன்ன செய்து கொண்டு
நூற்றும், சுண்டாளா/ஜென்றி, சூழ்சுக்குக்
கோபம் வந்து குத்தியை எடுத்து, சாம்பகள்
மேல் வீசும் போது, சாம்பகன் குத்திக்கு
சீக்காமல், ந. ராம பானய்யர் போகவத்தில்
மேலே பேரிய விட்டான். குத்தி குபங்குவங்க
குல் சாம்பகத்துக்கு பதிலாக, போக கல்லு
துண்டாக வெட்டு விட்டு, சீாஷியின் நாகக்கு
வந்து சேர்ந்து விட்டது. குத்தி சாம்பிடம்
சென்றதும் கீழே குத்திச்சாங்கின்ன சூழ்சுக்கு,

கோவம் அடங்கி, 'அடே, சாம் புகா! நீலானவை
பிடித்துத் தகட்டு' என்று சௌல்லி விட்டு,
சோழனுடைய கொலை மண்டபத்திற்கு நீள்
நூற்றுக்கார். இன்னே சென்றதும், வெரியன்
னா சாம்யை பார்த்து, 'அண்ணு! சோழன்
இருக்கினா கெள்ளடு போய் சௌல்லி கா
மாளிகையில் போட்டு நீத்தானும்! ஒன்னா
நட நீத்து? இன்னமைய, சௌல்லை கூன்?
சோழனின் திடுவே வெட்டாக வெட்டி விடு
கீழேன்! என்றார்.

பொசாம்: 'சாம்! அங்கர், என்னின தீன்றும் சௌய்ய
விள்ளை, ஸான் வந்து திரிகுத்து எனக்கு
திருத்த கிரிதம் எவ்வத்து, சுங்க ம் நீதி போட
டு, சௌலா முதலையும் நடஞ்சி வருகிறீர்கள்
என்றார். அப்போது, சோழன், பயந்து,
நடநங்கி கிவர்ச்சின், சின்ன ராஜா வருடன்று
பாட்டு"

"அட்டம் பனியுடு⁽³⁾ ரே சாம் க்கு
நூலாட்டம் சௌய்யுடு⁽³⁾ ரே.
பாதும் பனியுடானே சோழன்
பனிவெட்டகள் சௌய்யுடுக்கன்."

சோழன்: 'குள்ளன, ராஜா வே! உட்காருகுங்கள்!

தி.காம்/அண்ணு/பரவுதியா, இங்களை கூண்டுவில்தூ
என்ஜூ, அஞ்சலது, அரண்மனை தே தீ சிழக்குஷ்
போல் நிருத்திற்குது, இங்களை செல்லறீக்கா
மாளினதயில் போட்டு விட்டதூத கனவு
கண்டு என்ன போது செல்லறீக்கா; நியங்கள்,
தில்லையன்று வெய்ய சொல்கிறீர்கள்.)

கோட்டன்/தின்ன, மாதா வே! நூன் அப்படி யொன்றும்
செய்ய வில்லை! அவர்வத்துது குசல்
18.அழிவேதும் செய்து, விருது கணும்
கொடுத்து, நடத்தி வருகிறேன்.) 192

தி.காம்/அண்ணு/சீ, புறப்படுங்கள், நூம் அரண்மனைக்
டு போகலாம், பரவுதியா காண வில்லை என்று
ஏழார் பார்சி துங் சொன்னாடுப்பான்! என்று,
தின்ன தன் கண சீம் சென்னதும்.

சத்திகார கோட்டன்/பெரிய, மாதா வே!
நூன், துங்களுக்கு 18.அழிவேதும் செய்து,
விருது கணும் கொடுத்திடுப்பதுவும், தூங்கள்
என் அரண்மனையில், ஒடுகு கோடாவது
விருத்து சாப்பிட்டு விட்டு போதுவேன்
டும், மாதா வே! தின்ன மாதாவைத் தூம்
சொல்லுங்கள், நூன் சொன்னுவ், அவருக்கு

கோபம், வந்து விடும்! ரண்டுர்..

எப்.சாம். 'சாமி! சோஷன், தூண்டுதைய அரண்மீனாயில் ரீடுக்கேரம் விருந்து சூப்பிட்டு விட்டு போகலாம், டன்கி^{ஆர்}! ஆகையால், நாம் ரீடுக்கேரம் விருந்து சூப்பிட்டு விட்டு, போகலாமா?

ச.சாம். 'சுரி, அண்ணை! சீக்கிரம் ரூப்பாடு செய்யச் சொல்லுவதன்! ரண்டு, சாமி சோஷன் தூந், சோஷனுக்கு அளவில்லாது சும்பேஷன் உண்டாகி, மாஞர்னீஸ் கூப்பிட்டு, சூப்பாடு வகை கூள் சீக்கிரம் செய்யச் சொல்லிவிட்டு, சீதிகார சோஷன், சுரி ம் கூளை செல்வதற்கு மனதில் நினைத்து, ரீடு மாஞர கூப்பிட்டு! நிடையில் போய், ஏவியம், 4.அண்ணுக்கு வாய்க்கொரண்டுன். மாஞர் சென்று அப்படியே வாய்க் கீழ்க்கும், சோஷன்! அவர்கள், நிரண்டு வெட்டுக்கும், துளியாகு, சாதும், கூய்கள் நினவ ரீல்லாம் எடுக்குவதை, அநில் விழுதி கூடும் கோட்டு கூடும் கென்று-

~~காலதான்~~ பேருமையில் பீட்டு விட்டது, வாங்குவதற்கு கள் குளிச்சி து விட்டு வரவா மூன்று, சூடு முப்போய், சூழம் கிருவரும் குளிச்சி து விட்டு வந்தது, பூஜை செய்து விட்டு, ரேண்டிப்பட்டது சூலையில் வந்து பீமர்கள் கூர்கள். சோந்தன், இ - னே மாஞ்சிளை கூட்டுடையு, கிழவோட்டு பரிமார்ச் செர்ன்ஸ்டர். மாஞ்சிளை, இ - னே மூய போட்டு பரிமாறும் பொது, சூழ்கள் கிரண்டு பேர் கிலையிலும் விஷயம் கலந்து பதூர்ச்சிக்கள் பரிமாறப்பட்டது. சூழ்கள், கிரண்டு பேரும், மூயவரை நினைவு சூப்பிடப்போகும் போது, மூயவர் பாத்து, சூழ்களை சோந்தன், விணுசிதை வைச்சி சூழ்களை கொல்ல நினைவு விட்டன், நூழ் போய் காப்பாற்ற வேண்டும் மூன்று, கண்டிடி, கண்சிருப்பசுர் குள் சோந்த சேசம் வந்தது, சூரு பூரினாயை சிறேஷ்சித்து விட்டு விட்டார். சின்ன யன்ன சூழ்யும், பெரியன்ன சூழ்யும் சுசு சின்று எடுத்து சூப்பிடும் டுன், பூனையே கீழாக குதிச்சித்து.

சூரியனின் திலையில் உள்ள சூரியத் தீடி கொண்டு
 சும் சூப்பிட்டு விட்டு, பூனை, ஜென்று சீர்க்கு,
 சீர்க்கீழே விசீஞ்சுது திடுந்து விட்டது.
 கிடைத்துக் கண்ட சென்னன் என சூரிய, சிறைவன்று
 ராக்குத்து, அண்ணது/சூரியத் தீடி சூப்பிட்டுக்கொள்ள,
 சீதிகார சோஷன் விடுந்தில் விடுவதும் கூலக்
 கிழிகுக்கிழின் என்று, கிடுவதும் ஏழுக்கு
 வரும் பொது, சோஷன் மஜுவாடி பூடுக்கு
 யை நின்குது, கீர்பாடு செய்திடுவது சூரியன்.
 (அதூவது) கொல்லு மண்ட பகுதில், கீழே
 கிரங்கு மாத்தி, பூடு குத்துவெட்டு, அங்கு
 மேல் கீல குச்சிகள் போட்டு, அங்கு மேல்
 கும்பளி விரித்து, அங்கு மேல் ஆக்கனம்
 போட்டு, சூரியன் வருத்து ஆக்கனத்தில்
 இடுகார்ந்திதும், அப்படியே குத்துக்குள்
 விடுத்து சாக்கடு எமன்று, கீர்பாடு
 செய்திடுவது சூரியன். ஆலை, சோஷன் நினைவு
 குத்து ஜென்று, நடந்து ஜென்று, அப்படியென்றால்
 சோஷ யூடைய ஜென்றமகன், சூப்பிட்டு விட்டு
 ட அந்த விபாய்யாசனத்தின் மீது கீர்ப்பு,
 விளையாடுக் கொண்டு குத்து, அப்படியே
 குத்துக்குள் விடுத்து திடுத்து விட்டான்.

இனது பூர்வாந்தி சோஷன் குழுமயை கூல்லை ப் போட
ப் பிடித்து விட்டன.

சி.கார். 'அன்றை/சுஞ்சார சோஷன், நிமுக்களை விஷயம்
வைச்சுக் கொல்ல நினைச்சிருக்கிறீர்கள்,
மாயவர் நிமுக்களை காப்பார்க்க விட்டார்; அதி,
நாம் கிருக்கு திருக்க நேட்டாகு, எங்கள்
போகலாம்¹⁹² மன்றம், சோல்லிக் கொண்டுக் கே
டும் போது; சோஷன் அங்கு வந்து! சாமி!
சின்ன ராஜா, சின்ன மோ சோல்கிறுகளா!
ஏன்றாலும், ராஜாவே?

சி.கார். 'அடே, சோஷா! ஏங்களை கொல்ல நினை
ங்கு, சுஞ்சிருக்கில் விஷயத்தை கூக்கிறோய்;
அதை, நீண்டாயிட்டு இருந்து விட்டது;
அப்போது, ஏன்னநினைங்குது பேருவாகு
கிறோய்? சின்ன ராஜா! அப்போதே உன்னை
விட முயிருப்பென்! சின்னன்னுட்டுத்து
யிட்டார், தூப்பிச்சுக் கொண்டார்!

சோஷன். 'ராஜாவே/நூன், அப்படி வியான்றும் சீதைய
வில்கை, கீல்லாம் என் கொட்டு கிராகும்; சுதி,
ராஜாவே/சுங்கிடாவிட்டால் போகிறது,
சூர்க்காஞ்சு முட்டம் வைக்கிறுப்பதால், நம்

குலசெய்வம், இருக்கு மேற்கு பாயில்லா
மலை, பாடும் மலையில் திருக்கிணது, ~~கிணது~~
~~கிணது~~ அங்கி செய்வத்தை போய் கொடு
சனம் செய்துள், துவக்குவதை நீண்டபம்
அடுத்து நினைவு வது வேண், துறையும்,
ராஜாவே! தன்ன ராஜா விடம், சொல்லு
ங்கள், ஓன்று, கோதராஜா.

வப.காம். 'அப்பா, சின்ன சூழம்/கொடுத்தாஜனி, நிலம்
சொப்பிடாவிட்டாலும் போக்குவுடு, இரு
த்து மேற்கில் குலசெய்வம் திருக்கிணதும்,
அதைப் போய் கூருசனம் செய்துவிடு
போதலாம் ஓன்கி~~கி~~ர், பெரிய மன்றுகள்,
சொல்வதை ஆட்க் கூடாது, போய்
கூருசனம் செய்துவிட போதலாம்
சூழம்/ஓன்றுர்.

சி.காம்./ சீண்டு! உவதுயர, ஸ்தானி கூண வில்லை
ஒன்று அடுது கொள்ளுகிறபவன்! சுரிதீக்
கிரம் புறப்பட்டு போய் கூருசனம் செய்
து விடுப்போதலாம் வருடு முதல்
ஒன்று, சூழ்கள் புறப்பட்டதும், கொடுத்து
சிக்குதோச முடிந்து, —